

# இந்து சுவாமிமயம்

சைவ பரிபாலன சபை வெளியீடு.

பிரதி விலை: சதம் 20

ஆரம்பம்: விசுவாமி (1889) ஆவணி 28-ம் உ அச்சகம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, 450, காங்கேசனதுறை வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 356

புத்-அள்] யாழ்ப்பாணம்: இராசுலது ௨௯ சித்திரை ௩௧-௨ வெள்ளிக்கிழமை (2-5-1975) [இல: ச

## இந்து அறநிலைய ஆலயச் சட்டம்

இந்து அறநிலைய ஆலயச் சட்டத்தின் நிறைவேற்றுவதற்காக அதன் நகல்பிரதிகள் பலவேறு இந்துசமய ஸ்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

சைவ சமய நெறியில் ஒழுக்கி வரும் வழிபாட்டு இடங்களும் சைவ அறநிலையங்களும் சைவ சமய நம்பிக்கைப் பொதுப்புகளுக்கும் சைவ சமயக் கோட்பாடுகளுக்கும் முரணாக இருக்கும் வரத்துக்களை ஆராய்வதற்கு 11-5-75 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சபையாரது நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் (35 கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்) ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

சைவத் தாபனங்களின் பிரதிநிதிகளையும் சைவ ஆலய தரும கர்த்தாக்களையும், மற்றும் சைவ அன்பர்களையும் இக் கூட்டத்தில் தவறாது பங்குபற்றி தங்களது கருத்துக்களைத் வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

சைவபரிபாலன சபை  
யாழ்ப்பாணம் 29-4-75

### கார்த்திகை நட்சத்திர மடாலய தருமம் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை

நாள்: சித்திரை மாதம் 22 (5-5-75) திங்கட்கிழமை  
இடம்: சைவபரிபாலன சபையாரது நாவலர் ஆச்சிரம மண்டபம்

#### நிகழ்ச்சிகள்

- முற்பகல்: 10 மணி - சிவபூசை
- சிவபூஜா மண்டபத்தில் சிவபூசை, 10-12 மணி புராணபடனம்
- திருநாவுக்கரசு நாயனார் புராணம் திருவடிப் பேறு. 12-30-1 மணி விசேட பூசை 1 மணி - மகேசுரபூசை



#### திருநாவுக்கரசு நாயனார் விழா.

- மாலை: 6-30 மணி:
- தலைவர்: திரு. த. சோமசுந்தரம் அவர்கள்
- 1. தேவாரம்: 6-30-7-15
- 2. தேவாரப் பண்ணிசை 7-15 - 7-30  
செல்வன், சு அருள் மணிநாதன் (மகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை)
- 3. தலைவர் முன்னுரை
- 4. "அப்பரும் இறைவன் அருளும்"  
திரு. க. சோகதலிங்கம் B.A. (சொக்கன்) அவர்கள்
- 5. நன்றிபுகாரை
- 6. தேவாரம்  
சைவாபிமானிகளை சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“தன்கடன் அடியேனையும் தாக்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே”  
சிவனேயச் செல்வர்களே!  
நால்வர் பொற்றூள் துணைக் கொண்டு சைவப் பணி புரியும் சைவபரிபாலன சபையார், திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் தொண்டுப் பணியை நினைவு கூரு முகமாக 4-5-75 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி அளவில் “உழவாரத் திருப்பணி” யை சபையாரது நாவலர் ஆச்சிரம மண்டப வளவில் நடாத்த உள்ளார்கள். சைவப்பெருமக்களை தேவையான உபகரணங்களுக்கு (வளர்ச்சி 6ம் பக்கம்)

### சைவப் பிரசாசனம் காட்டும் பத முத்தி

[சைவ சித்தாந்த போதகர்]

“சைவ தீக்ஷைக்கு யோக்கியரல்லாத அநி மந்தர பக்குவர்கள், சிவனூல் அதிட்டிக்கப்பட்ட அந்த அந்தக் கருத்தாக்களாற் செய்யப்பட்ட பசு சாத்திரங்களிற் கூறப்பட்ட அன்னிய சமயங்களிலே நின்று வழுவாதொழுகவினாலே தத்தமக்கு ஏற்ற பத முத்திகளை அடைந்து, காலாந்தரத்திற் பரிபாக வசத்தாற் சைவத்திற் பிரவேசித்தே முத்தி அடைவர்.”  
- சிவஸ்ரீ சங்கரபண்டிதர்.

### திருநாவுக்கரசு நாயனார்

காலம்: 7 ஆம் நூற்றாண்டு அவதரித்தநாள்; திருமுனைப்பாடி நாதி அவதரித்தநாள்: திருவாமூர் தந்தையார்: புசுமனார் நாயா: மாதினியா தமக்கையார்: திலக வதியார் இவர் சூலை நேயால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர் பாடிய திருமுறைகள்: 4 ன் 5 ன் 6 ன் திருமுறை 6 ன் திருமுறை திருத்தாண்டகம்.

பாடப்பட்ட தலங்கள் 124 பாடிய பதிகங்கள் 4090 இன்றுள்ள பதிகங்கள் 312 நின்ற நெறி சரியை மார்க்கம் தாமர்க்கம் அடைந்த முத்தி சாலோகம் முத்தியடைந்த நாள் சித்திரைச் சதயம் இவரின் வேறு பெயர்கள் வாக்கீசர், தாண்டகவேந்தர், அப்பர், மருணிக்கியார், தேவர், நாவலைய பெருமான், செற்கோ உழவாரப்படையாளி

விளங்கிய அற்புதங்கள்: சூலை நேயம் நீங்கப் பெற்றமை சுண்ணாம்புக்களவாய் குளிர்ச்சியானமை, விஷபாற் சோறு அழிதானமை, மதயானை பணிந்து போனமை, கருங்கல்லோடு கடலில் மிதந்தமை, இடபமும் முவிசைச் சூலமும் பொறிக்கப்பட்டமை, திருவடிச் சுண்டு தூட்ட பெற்றமை, பாம்பு கடித்தவனை உயிர் பித்தமை, திருக்கதவக் திறக்க பாடியமை, இறைவனைப் பின்பு தொடர்ந்தமை, திருவையாற்றில் கலைய தரிசனம் பெற்றமை இறைவன் திருவடி நிழலடைதல் [5-5-75 ல் நடைபெற இருக்கும் திருநாவுக்கரசுநாயனார் குருபூசையை முன்னிட்டு தேடுகக் கப்பட்டது]

க. பாலேந்திரன் (யாழ்ப்பாணம் திருப்புகல்வூரி)

### நாவலரும் கோயிலும்

தொகுத்து அளித்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். [எழுதி உதவியவர் சி. சீவரத்தினம்.]

(2) கோயில் (முன் வளர்ச்சி - 8)

[கர்ப்பக்கிரகம் திருத்தியமைக்கும் பொருட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்கள் கோயில் நிலத்துள் புதைந்து கிடக்கின்றன. அன்றி, வடக்கு வீதிக்கும் ஆறுமுடி சுவாமி கோயிலுக்கும் இடையில் கருங்கற்கிற்ப்பணி ஒன்று தொடங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.]

நீங்கள் பழைய வெண்கற்களோடு இத்தேசத்தில் அடப்படும் புதிய வெண்கற்கள் கொண்டு உங்கள் கோயிலு முன்னே கட்டுவீக்கப் புகுந்த கருத்து ஒரு சிறிதும் நித்தியாதொழிந்ததே யாகவும், தென்னிந்தியாவின் கிழத்திசையில் உள்ள திருக்கோயிற் திருப்பணிகளுக்குக் கிடைத்திலாத உயர்வாகிய கருங்கற்கள் மேற்றிசையினின்றிற் சுப்பிரமணியக்கடவுள் யாவர் வாயிலாக உங்கள் கோயிற் திருப்பணிக்குக் கிடைப்பித்தருளினார்.

பவ னூத் (1874) திருவிழாவிலே நாம் திருவாவடுதுறையினின்றும் நம்மால் வருவிக்கப்பட்ட ஒதுவார்களுக்கும் இங்குள்ள சைவர்களுக்கும் (நல்லூர்) தெற்கு வீதி மடத்திலே சில புண்ணிய வான்கள்கொண்டு மாகேசுரபூசை நடத்துவீத்துச் சுவாமிக்குப் பின்னே தேவாரபாராயணஞ் செய்வீத்து நன்மையா தீமையா?

நீங்கள் ஸ்ரீமுகவருஷம் (1873) தேர்த்திருவிழாவுக்கு நம்மை வந்து அழைத்த பொழுது, நாம் உங்கள் கோயிலிலே கிராமசாத்தியிலுந் தேர்த்திருவிழாவிலும் வைரவ பூசையிலும் ஆடுவெட்டு கிறப்படியால் நாம் அங்கே வரோம் என்று மறுக்க நீங்கள் இனி ஒரு பொழுதும் அப்படிச் செய்யோம் என்று உறுதிமொழி சொல்லி நம்மை வருவிக்கவில்லையா? நீங்கள் அல்லறாதி மொழிப்படியே அவ்வருஷத் தேர்த்திருவிழாவிலும் வைரவ பூசையிலும் கிராம சாத்தியிலும் ஆட்டுக் கொணைய உசகரிய நீக்கிவிடவில்லையா? இப்படிச் செய்த நீங்கள் நாம் இருபத்துநான்கு நாளும் நி:மமெனக் கொண்டு தொடங்குவீத்த தேவாரபாராயணத்தினாலே பொருமை கொண்டவர்களின் முறையீட்டினாலே மயங்கி இனி ஆடு வெட்டினால் நாம் கோயிலுக்கு வரோம் எனவும் நாம் வரா தொழிந்தால் தேவாரபாராயணம் நடவாது எனவும் ஆலோசித்துக்கொண்டும் ஆடு வெட்டி இடப வாசனத் திருவிழாவுக்குத் தேர்த்திருவிழாவுக்குத் தீர்த்தத் திருவிழாவுக்குத் தேவார பாராயணம் நடவாவண்ணஞ் செய்துவிட்டீர்களே: (வளரும்)

### சைவ பரிபாலன சபைச் சரித்திரம்

(ஐம்பதாம் வருடப் பூர்த்திப் பொன்விழாமலிற் பத்திரிகாசிரியர் கூற்று 1938)  
(முன் வளர்ச்சி: 8)

III. இச் சபையார் கொண்ட நோக்கங்கள்  
இச் சபையார் செய்யக் கொண்ட நன்னோக்கங்கள் பல. அவற்றுட் பிரதானமானவற்றை இங்கே தருகின்றோம். (1) சைவசமயத்தை வளர்த்தல், சைவமக்கள் அந்நிய சமயத்திற் புகுமாளாமே பரதுகாத்தல். (2) சைவமுறைப்படி சைவப் பிள்ளைகள் ஆங்கிலத்தையும் தமிழையும் பயின்ற கொள்ளுவ தற்கான வித்தியாசாலைகளை ஆலயசமய வேண்டிய ஊர் தோறும் தாபித்து நடத்ததல். (3) கல்வியறிவொழுக்கங் களிற் சிறந்த பெரியோரைக்கொண்டு எங்குஞ் சென்று பிர (வளர்ச்சி 8-ஆம் பக்கம்)

## சைவ சமயத்தவர்களின் செய்திப் பத்திரிகை

# மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்

— புலவர் சிவன், கருணாநிலையாண்டியனார் அவர்கள் —  
(முன் வளர்ச்சி)

## விண்ணோர்களைத் தமையுடைய மறைந்திருந்த மறைப்பெருமான்

உரை: வானவர் பரவிப் பழிச்சிவமுத்தாநிற்பவும் எம்பெருமாளே அவர்க்கு வெளிப்பட்டு வந்தாரது மறைந்த வந்திருந்தாய்.

எம்பெருமான்: விளிவானவர்க்கெனவன்பால் அன்பின்மையான் அவனை யேத்து தலை அவர்கடமையாகக் கொண்டதல்லது உரிமையாகக் கொள்ளாமையாக அவன் அவர்க்கெதிர்ப்பட்டிருந்தும் அவர் அவனை அவனை அறியாமையறிவி அடனை அவர்க்கு மறைந்திருந்தானென்றார்.

வண்ணியேன் தன்னை மறைந்திட முடிய மாயவிருளை அறம்பாவ மென்னு மருங்கயிற்றும் கட்டிப் புறந்தோள் போர்த்தெங்கும் புழுமுகுக்கு முடி மலஞ்சோருமொன்பது வாயிற்றுகூட மலங்கப்புலனையும் வஞ்சகையைச் செய்யவில்லையெனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாசிக் கசிகிதன் ஒரு நலந்தா நிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்தவடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான் தத்துவனே.

உரை: வலியவினயாலகப்பட்டேன் என் அறிவு, விழைவு, செயலெல்லாவாறெந்தொழியும்படி மறைந்த மாயமாகிய இருளை அறமும் அறமென்ப மென்பமும் துணத்தற்கரிய வினக்கயிற் றுறிவினித்து உள்ளே புழுக்கையும் அழுக்குகளையும் வைத்து மேலே முழுதந் தோள் போரித்து முடப்பட்டு ஊத்தையமுக்குக் களைச் சொரியும் ஒன்பது புழையுடைய இழிந்த சிறுகொட்டிலில் ஊம்புலனும் பான் மயங்கும்படி என்னை ஏமாற்றதல் செய்ய அவற்றும் மறைப்பட்டு மக்கட்குரிய மனமாகாது விலங்குகளின் மனம்போலு மனமுடையையாலே தூயானே நினைக்கு நினைநு னொடுகலந்த அன்பு பெருகி உள்ளம் இளகியுருகு மின்பத்தை யெய்தாத சிற்றுயிராயினேனுக்கு அதனை யன் பிறந்திருக்கு யிற்றிலவுலகிகெடேல் இறங்கி வந்தருளிக் கொடுத்து மடக்காது நீட்ட நீட்ட நினை திருவடியைத் தஞ்சுமாகக் காட்டியுணர்ந்த இதற்கு முன்னெல்லாம் நாயினும் தீமாய்க் கிடந்த அடியேனுக்கு கெடுபொழுந் தாயினு மேலாயிருந்த அருள் பிழம்பான மெய்ப்பொருள்மையே!

சிற்றயிற் பண்டு வினையோடு கூடாதிருந்தபொழுதினும் அதன்கெடுவியை நோக்கிய அவாவண்மையான் வலிவினயே நென்றார்.

அதனை மறுக்கு மறிவு மாற்றலும் உயிர்க்குக் குன்றதலின்வினை வலிதென்பமும், எனவே அதனின் வலிது பிறிது வேண்டப்படும் அதனைக்கெடுத்தற்கு,

வலிவினயேகேற்றின் முடியவென்க;

மறைந்திட; யான் எனக்கெனைய யறிபாதவாற்றான் யான் புதையும் படியாக, மாயம்: யாவரானும் இத்தன்மைத் தெனக் கூறப்படாமையே மாயமாகிய இருள்

மாயம்: பொய்யுமாயம் இருள்; மயக்கஞ் செய்வது இருளென்றது சண்டிருளிலுவுடம்பினை. அதனையே மேற்குடி வென்றார்

இருளால் குடியும் சண்டொரு பொருட்பல்பெயர். பெயர் தொறும் இரண்டனுபு கொடுக்கப்பட்டது;

உட்புறமு யமறைந்த குடிவெனப் பெயரெச்சவினைச் சொல்விந்து அதனோடு வினாபெச்சத்தை முடிக்க. மலஞ்சோரும் வாயிலெனவே சேர்த்தல் கிண்பின் ரெழிலாதவின முதல் வினை கிண்பினைபோடு முடியாமையும் மலஞ்சோரு மொன்பது வாயிலென்பது இடைப்பிற்று வரலாயப் பயனிலைக் கடையாய் அதனோடு பொருசொற்றன்மைப் பட்டுச் சொல்வெச்சமாகிய பெயரெச்சத் திற்கு முடியாயிற்று. [வளகும்]

# நாவலர் பிள்ளைத்தமிழ்

ஆக்கம்: "பறைய பாணி"

[பத்தாவது: சிறுதேர்ப் பதவம்.]

(முன் வளர்ச்சி - 75)

தெய்வமும் பிஞ்சுசிறை சித்திரப் பதுமைவரி சிறுபாளை பங்கதிரீசேர் செய்யபவ னக்காளந் துய்யபூ கச்சுடர்ச் சிறுமுத்த மாலை பொதுளிப் பொங்கினம் பச்சினைப் பொலிவிமானத்துச்சிப் புதியசெவ கதவி மென்புப் பொற்புமித முடியினொடு புனைமணிச் சிறுதரப் பொலிவென்ன பொலிவிதம்மீ இங்கிவன் கைத்திற மிருந்தவா காணமினோ எளிமையினி லருமையென்ப தித்திரு மகற்கினிதி னெளிவரும் போலு மென் றிரசிகர்கள் வாயுறநந் செங்கமல மா துமகிழ் தங்கமித நல்லையாய் சிறுதே குருட்டியருளே செந்தமிழ் வளங்குவவ வந்தருளிளங்குழவி சிறுதே குருட்டியருளே.

சீவாயம்  
நிர்வாகக்காரியதரிசி  
சைவபரிபாலன சபையின தும் சைவபரிபாலனசபையின து நிருவாகத்தில் உள்ள புண்ணியநாச்சி மடாலய தரும் கார் த்திகை நட்சத்திரமடாலய தரும் ஆகிய வறினதும் அலுவல்களைக் கவனிப்பதற்கு ஒர் நிர்வாகக் காரியதரிசி தேவை; தகமைகள்: விண்ணப்பகாரர்கள் 50 வயதிற்கு மேற்படாதவர்களாய் தமிழ் ஆங்கில அறிவு உடையவர்களாய் முன் அனுபவம் உள்ளவர்களாய் சைவபரிபாலன சபையின் கொள்கைகளுக்கு முரண்படாதவர்களுக்கு இடத்தில் அவ சியமாகும். சம்பளம் ரூபா 250- விண்ணப்பம்: விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில், செவ்வாரை சைவபரிபாலன சபை 450 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம் என் னு விளா சத்திற் 15-5-75 க்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் விண்ணப்பத்தில் தேவையான முழுவிவரங்களையும் முன் அனுபவம் நற்சாட்சிப் பத்திரங்களின் பிரதிகள் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்புக. ஏற்கெனவே விண்ணப்பித் தவர்கள் விண்ணப்பிக்கத் தேவை இல்லை வை. இருநதாதமுதலியார் செயலாளர் சைவபரிபாலன சபை யாழ்ப்பாணம் 7-4-75

## கோட்டு விற்பனவு விளம்பரம்

வழக்கு இல: MB 13543

- 1) நாவார்த்துறை காலஞ்சென்ற முருகன் நாசன்
- 2) பாக்கியம் கைம்பெண் வைரமுத்து, நாவார்த்துறை - முக்காளி, எதிராக

நீக்கிலாப்பிள்ளை துசைப்பிள்ளையினமகள் மேரி ஜெயராணி நாவார்த்துறை எதிராளி யாழ்ப்பாணம் டிஸ்திரிக் கோட்டின் M.B. 13543-ம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டிக் காணியை 1975-ஆம் வரு ஆடி மீ 10 - ஆம் திகதி (10-7-75) வியாழக்கிழமை முற்பகல் 11-00 மணிக்குள் விட்டு பிரசுரித்த ஏலத்தில் விற்கப்படும்.

தீர்வைத்தொகை:- முதலவட்டி ரூபா 1724.00 ம் 15-12-73 தொடக்கம் 31-3-73 வரைக்கும் ரூபா 1000/- க்கு 13 வீத வட்டியும் அதன் பின் முழுத் தொகைக்கும் இறுக்கம் வரை 5 வீத வட்டியும் கோட்டுச்செலவு ரூபா 426-25 சதம். இதல் 300 ரூபா கொடுபட்டது.

ஆதன விடரம் வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் வண்ணாப்பண்ணைக் கோயில்பற்று வண்ணாப்பண்ணை இறை (பர்மை வேலி) என்று அழைக்கப்படும் காணி 6 ப, 5ம் 12 $\frac{1}{2}$  குளி. செய் பயிர் வான் பயிர் கரும் இதில் பிரிக்கப்பட்ட 6 ப 2. எலகை கிழக்கு அன்ன் மா, வடக்கு ரோட்டு, மேற்கு யோசெப் மரியான் தெற்கு லோறன் சந்தியாச்சோவும் முகமத் சுல்தான் அப்துல்காதி, இது அடங்கும்.

இ. கனகரத்தினம் கொடும்புளையர் & வி.க. மதிப்பாளர் 35/2 கொழும்புத்தறை வீதி, கண்டிக்குளி, யாழ்ப்பாணம்; (5. 2-5)

# சைவபரிபாலன சபை

(1 ஆம் பக்கத்து வளர்ச்சி)

கங்குல் செய்வீததல். (4) சைவமக்களுக்குச் சிறப்பாகவும் தமிழ் மக்களுக்குப் பொதுவாகவும் பயன்படக்கூடிய பத்திரிகைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடங்கி நடாத்தல்தல். (5) சிலமுற்ற சைவாலயங்களை மடங்களு முதவிய பழைய தரும் தரப்பண்களைப் புதுக்குவித்தல் கிரமமாகக் கரும் தரும தரப்பண்களைப் புதுக்குவித்தல்; கோயில்கள் மடங்களுக்குரிய அசை நடைபெறச் செய்தல்; கோயில்கள் மடங்களுக்குப் பிறர் தர்விதி வற்ற பொருள் அசைவுற்ற பொருள்களைப் பிறர் தர்விதி யோகக் செய்யாமல், பொறுப்பேற்றுப் பாதுகாத்துச் சேரவேண்டிய தரும் தரப்பண்களுக்குச் சேர்த்தல் (6) வாசக சாஸ்திரம் தாபித்து நடத்துதல். (7) இன்னும் சைவத்தை யும் தமிழையும் பங்கமின்வி வளர்ப்பதற்கான செயல்கள் எவைகளோ அவைகளைத் தவறாது செய்தலாம்.

## IV சைவப் பிரச்சகம்

பாதிமார் கிராமத்தோறும் தாங்கள் வைத்து நடாத்தும் பள்ளிக்கூடங்களில் குரயிற்றுக்கிழமைகளிலே, ஆங்காங் குள்ள சைவப் பெற்றார்களையும் பிள்ளைகளையும் ஆதரவுடன் அழைத்து அவர்கள் முன்னணியில் தம்மதப் பிரச்சகனைச் செய்தல்; கண்டலிலவா ஸ்ரீலலி ஆறுமுதநாவரவர்கள் பிரச்சகஞ் செய்வதற்கு, தாமே பொறுப்பேற்றுக் கொண்டு செய்வதற்கு, அப்பொயார் செய்துவந்த அரிய பிரச்சகங்களை வாயிலாகச் சைவநன்மக்கள் அடைந்த நன்மையை உள்ள படி உணர்ந்தவர்களாகிய இச் சைவசமயபரிபாலன சபையாருந் நாவரவர்கள் மாணக்கராயுள்ளாரையும் அறிஞர் வேற சிலரையும் கொண்டு யாழ்ப்பாணத்துள்ள கிராமங்களிற் காலத்தோறும் பிரச்சகஞ் செய்வீத்து வரலாயினர். அக் காலத்திற் சபையின் பிரசாரர்களாயிருந்தவர்கள்:- க. சுப்பையர், அ. குமாரசாமிப்புவவர், மு. கணகசபாபதிஜயர், மு. முத்துச்சுவாமிக்குருக்கன், ச. ஏரம்பையர், க. இராமலிங்க வன்னியனார் முதலானோர். பிற்காலத்தில் பிரமமூர், சங்கரசுப்பிரமணிய சச்சிதானந்த ராஜயோகிகளும் இச்சபையின் கௌரவ ப் பிரசாரகவுள்ளார் பிரச்சகன் பள்ளிக்கூடங்களிலும் திருமடங்களிலும் திருவிழா முதலிய விசேஷ காலங்களில் திருக்கோயில்களிலும் இன்னபிற இடங்களிலும் குரயிற்றுக் கிழமை தோறும் சிறைச்சாலையிலும் நடைபெற்று வந்தன சிறைச்சாலைப் பிரச்சகம் சபையார் பொறுப்பில் இன்றும் நடைபெற்று வருகின்றது.

தங்கள் நோக்கங்களைச் செய்து முடித்தற்கு இன்றியமையாத துணைகாரணமாகவுள்ளது பத்திரிகையென எண்ணக் கொண்டு போலும் இச்சபையார் முதன் முதல் ஒரு சைவப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்துதல் வேண்டுமென முயற்சி செய்தனர் பத்திரிகையை நடத்துவதற்கும் துண்டுபுத்தகங்களையும் சைவசமயம் சம்பந்தமான புத்தங்களையும் வெளியிடுவதற்கு ஆவணியை வேண்டியது அச்சியந்திரமென்பதையுணர்ந்து அவ்வணம் ஒரு அச்சியந்திரத்தைப் பெறுதற்கு முயற்சி செய்யும் போது நான்கு வருடகாலமாக நடைபெற்றுப்பின்னர் தின்றுவிட்டதாகிய உதயபாணு என்னும் பத்திரிகை அச்சிடப்பட்ட அச்சியந்திரத்திற்குரியவர்களும் இச்சபையில் சேர்ந்துள்ளவராதவினும் அவ்வயிமான சிலர்கள் குறித்த அச்சியந்திரத்தை இச்சபைக்கு உதவியர்கள். (வளகும்)

## கோட்டு விற்பனவு விளம்பரம்

வழக்கு இலக்கர். M. B 98

சர்வணமுத்து சிவராசா சளிபுரம் — வழக்காழி எதிராக

1. பொன்னம்பலம் கதிவேலுவுள்
  2. பெண் ராசம்மாவுள்
- இருவரும் சளிபுரம் மேற்கு சளிபுரம், — எதிரிகள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் M. B. 98- ஆம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக்கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டிக் காணி 1975ம் ஆண்டு யூன் மாசம் 5-ஆம் திகதி வியாழக்கிழமை (5-6-75) முற்பகல் 10-00 மணி தொடக்கம் அந்தக் காணிக் குள் விட்டு பிரசுரித்த ஏலத்தில் என்னும் விற்கப்படும்.

தீர்வைத் தொகை:- ரூபா 3590/- பின் 4-4-74 தொடக்கம் 12-7-74 வரை ரூபா 2000/- க்கு 9 வீத வட்டியும் பின் முழுத் தொகையும் இறுபடும்வரை 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு 5 7 ரூபா 70 சதம்.

## ஆதன விடரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக் வலிகாமம் மேற்பு பகுதி சங்காணக் கோயிற்பற்று சளிபுரம் இறை "ஆலமோடை" ப. டி. இலாச்சம் 4-ம், இதில் வட்டியுறாக அறுதி விற்ற குழி எட்டேகால் நீக்கி விடுதி ப. டி. இலாச்சம் 3-ம் குழி 9 $\frac{1}{2}$  ம (ஒன்பதே முக்காலும்) சேட்பும் பனைக்கும எட்டை கிழக்கு கதி சேசு கைரபெண மகேஸ்வர்க்குரிய காணி. வடக்கு ஒழுங்கு, மேற்கு ஒழுங்கு முகப்பு, புத்திகை வைக்கப்பட்ட ஒரு முழு அக் வல்கொடை ஒழுங்கையும் தெற்கு எதிராளிக் குரிய காணியும் இது அடங்கும்.

## சி. செ. மாரிமுத்து

விதான வளவு நீதிமன்ற விற்பனவு ஆணையாளரும், சித்தன்கேணி, 2-4-75. உத்தரவு பெற்ற ஏலத்தாரும். எம் 4 2-5-75

வான்முடில் வழாதுபெய்க மலிவளஞ் கரக்க மன்னன் கொணமுறை அரசசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாருக்காக, வண்ணாப்பண்ணை காங்கேசன்துறை வீதி, 450ம் இலக்கத்திலுள்ள சைவப்பிரகாச அச்சி யந்திரசாலையில், 2-5-1975 வெள்ளிக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

பிரதம ஆசிரியர்: திரு. நம. சிவப்பிரகாசம் ஆசிரியர்: திரு. மு. மயில்க்காணம்

Our Work is  
Our Advertisement  
Saiva Prakasa Press

# INTHUSATHANAM

## (The Hindu Organ)

(The only Newspaper in Ceylon for the Hindus)  
PUBLISHED EVERY FRIDAY

FOR BOOKS ON  
SAIVAISM

Dial 356

Saiva Prakasa  
Book Depot

Estd. Sept. 11, 1889

JAFFNA, FRIDAY MAY 2, 1978

PHONE No. 356

## The Saiva Paripalana Sabha: Its History, Aims and Ideals

BY

Siva U. Somasegaram M. A., Ed., F. R., Econ. S.

(Continued from last issue)

The next field of work is education. The great Navalai founded schools, but they were few and far between, as against the Mission schools that dominated the scene. The ice was broken but there was still far to go. His efforts to start an English College proved futile against the entrenched interests of the Missions and it was left to the Sabha, which had inherited his tradition, to found the first big Hindu institution of its kind, the Jaffna Hindu College. After a few years, as big financial interests were involved and the Departmental rules required specialised work, this branch of activity was handed over to the Incorporated body, the Board of Directors of the Jaffna Hindu College, a section of the Sabha. This Board extended its activities by taking under its management a number of affiliated Colleges and Schools and in 1960, when all the schools were taken over by the Government, this Board was the leading educational organisation for the Tamils. The Hindu Board of Education which had among its workers many doughty fighters like Sir Ponnambalam Ramanathan, Sir Wythilingam Duraiswamy and the present survivor of the tradition known as "Hindu Board" Rajaratnam also owes its inspiration to the educational work of the Sabha and was ably supported by it, during the Board's chequered but successful career. Sir Ponnampalam Ramanathan who created an educational tradition in his own grand and inimitable style, had learnt from the experiences of the Sabha and probably improved on it. The Sabha can hence claim to have led the field of high educational traditions in the Saiva style, and ably carried on the

tradition of the great Navalai,

This work of the Sabha has not ceased with the take over in 1960. The management and all the assets of the schools have been taken over by the Government and the Boards may cease to exist, their 'raison d'être' having disappeared but the onus of fighting for the maintenance of the tradition of Saiva Education to our community devolves on the Saiva Paripalana Sabha which had been responsible for the birth of this movement and had sedulously fostered Saiva traditions in the field of education. In the present state of our political and national existence, the need for a powerful guardian of Saiva Education cannot be challenged. The Government, pulled in various directions by diverse interests and ideologies, may be misled in spite of its good intentions but the Sabha has the sacred duty of fighting for the continuance of these traditions in our schools. Big onslaughts are made on our religion and culture by various pressure groups and the spectre of communist ideologies is hovering over every part of the world and it requires great courage and vigilance on the part of the Sabha to face all these odds and save the youth of our community. There are other organisations busy in this field but the Sabha has to set the right standard for Saiva education.

The next field is social culture and religious revival and the maintenance of the grand tradition of our faith, against the welter of confused ideologies that maintain in the country. The Sabha is interested in politics only as far as it impinges on religion and the Saiva way of life and for this purpose it would canvas

the support of all political parties and carry great weight in the ultimate decisions in the elections. Social reform on the principles of the Saiva Faith and economic regeneration on these lines are among the laudable aims of the Sabha. The Sabha is fully convinced that the Saiva way of life is the best way for our community and would strive to build up our society on these lines.

The chief organ for the work of the Sabha is the Hindu Organ and the InthuSathanam which is as old as the Sabha itself and has among its editors and managers a distinguished galaxy of members of the Sabha. Among its editors were Mr. Chellappa Pillai the Founder Editor, Mr. A. Cathiravelu, Mr. A. Sabapathy, Mr. M. S. Eliatamby, Mr. M. Sabaratnasinghe, Mr. M. S. Rasaretnam, Mr. V. Nagalingam, Mr. T. Kailasapillai and Mr. V. T. Sambandhan. They had laboured hard for the propagation of the ideals of the Sabha and they are no more. Mr. T. Muttusamipillai the present President had graced the editorial chair for a few years and the journalistic standards are ably maintained by the present holders Mr. Nama Sivapirakasam, Proctor and Mr. M. Mylvaganam. Among its managers were Mr. T. Kailasapillai, Mr. S. T. M. P. Sithamparanatha Chettiar, Mr. S. Ambikaipagan, and Mr. S. Adchalingam, who had all worked hard to build up the Press and the journals, tiding over critical periods. Their names will go down to history as great workers in the field of Religion and Social development.

Another branch of activity of the Sabha is the publication of religious literature and Text books.

(Over to page 4)

## The Problem of Moral and Religious Education (Continued)

V. SUBRAMANIAM  
Saiva-Pulavar

The aberrations (moral slips) we see in the shape of agitations for inter-dining and inter-marriages are the results of the indiscriminate desire to commingle with all as sons of the same father. Such agitations may be wholly out of place in respect of certain characters who ought to be kept at a distance both for the purity of the better placed individual and in the interests of society as a whole. It is easy to call our fore-fathers fools; but difficult to prove it.

Our system of education should therefore be so altered, amended or codified as to produce men of sterling character and exemplary moral life, men who will not sacrifice their life and powers and aspirations to the Moloch of money-making, who will service as the backbone of the country, who will hoist the banner of truth, who will not shriek from devotion to duty at any sacrifice of personal interest and who as Wordsworth says, will add sun-shine to day-light by making the happy happier.

It is sometimes contended by men who ought to know better that conscience has no compelling power that the dictates of religion have no binding force, that in too many cases, however, conscience is only like the transparent waters which may at any moment become turbid, as soon as self-interest steps in, and that with but few exceptions. His proposition holds good in the case of the highest as well as the lowest minds.

It is also contended that religion is only a shibboleth for the rascality of its ministers that the argumentum baculinum is the last argument of even enlightened kings and politicians, notwithstanding

all their fine theories about the rationale of civilised governments, that shocking is the frequency of our experience that men of superior intelligence and industry soon forget themselves and collude with one another for the purpose of opposing the progress of the worthy portion of the rising generation, that repeated is our disappointment at thus finding that conscience and religion are in practice two of our most abused words having but little more than an academic value, and that the victims in such cases have nothing for it but to act on the principle "diamond cut diamond", unless they are content to succumb. An egregious failure to catch the cardinal spirit and significance of religion has resulted in the advancement of these erroneous and false views.

(To be continued)

## An Achievement

Fifty years of successful career as a lawyer of lucrative practice must certainly be acclaimed as a creditable achievement. This professional performance of Mr. C. C. Somasegaram J. P., U. M., Attorney-at Law Jaffna was hailed by his colleagues and Judges of Jaffna at a dinner party given in his honour.

Mr. Somasegaram was the youngest lawyer to be appointed Crown Proctor which office he held till he reached his sixtieth year. He acted as District Judge, Additional Judge and Magistrate on several occasions.

Mr. Somasegaram is a social worker, religious devotee and was once a Member of the Municipal Council Jaffna.

THOUGHTS TO BE TREASURED

என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை  
என்னிலும் இனியான் ஒருவன் உள்  
என்னுள்ளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு  
என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.

Dearer to me than I there's none,  
Dearer to me than I there's One,  
Like breath in me in out moves He,  
Innumber's Lord, He dwells in me.



திருச்சிற்றம்பலம்  
நமச்சிவாயவே குளமும் கவிபுகழ்  
நமச்சிவாயவே நானறி விக்கையுந்  
நமச்சிவாயவே நானறி நேத்துமே  
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.  
திருச்சிற்றம்பலம்

Hindu Organ

FRIDAY, MAY 2, 1975

SPECTACULAR SERVICE

May 2, the nineteenth day of Chiththirai, is a date that has a special significance. Eighty seven years ago, the elite of the Saiva devotees of Jaffna, inspired by the enlightening thoughts, speeches and writings of the Great Navalar, established the Jaffna Saiva Paripalana Sabha resolving to propagate the hereditary religion of the Tamil people by means of education based on religious knowledge. Since then the Sabha has made vast strides of progress across the past seven decades and presently occupies a position of pre-eminence as a guiding organization for Saivites.

The trust that has been placed on the Sabha can be gauged from the several charitable Religious Trusts which have been vested on the Sabha, Punnianachi Trust, Karthigai Madalayam Trust being the most noteworthy.

The publication of text books for Saiva students has been a significant contribution. The periodicals, the Hindu Organ and Iathusathanam continue to render a great service to the public emulating the excellent example of the glorious past.

We are confident that Parameshvara's blessings will continue to enable the Sabha which is being managed by a devoted team of selfless workers under able guidance, grow from splendour to splendour.

Northern Transport not Guaranteed ?

Who could have ingeniously worked day and night to derail a heavily crowded passenger train? The timing and the placing clearly reveal that the murderous miscreants must be those who wait for plenty of prey, those whose profession is to collect intelligence of the movements of trains and spot out the occasion where unusually large numbers are obliged to travel after enjoying a continuous holiday in their homes.

The travelling public are entitled to demand a full inquiry into the Madawachi - Vavuniya Railway incident to furnish the people with com-

plete information of the loss of life, limb and luggage along with the facts revealed by investigation. Thefts, robbery and looting in trains, trucks, omnibuses and cars have become a continuing menace and threat to freedom of travel. Passengers are compelled to avoid travelling by night transport with the result that day trains and buses become heavily over loaded.

We are conscious of the fact that arrangements for the security of the transport service cannot be fool-proof as the routes are through long stretches of thick jungles that afford ample scope for hideouts for gangsters and robbers. However, the present arrangements for security cannot be said to be adequate. It must therefore be admitted that the miscreants have created problems for both the public and the Government. The large scale losses that are involved in these incidents for the Railway and the Transport Board further affect the economy of the country.

This cold war that is being courageously waged by the crime trained gangsters must be fought out to the finish and the people must be afforded freedom of movement at any time of the day or night without fear of loss of life, limb or luggage.

The Saiva Paripalana Sabha:

(From page 3)

The Sabha pioneered this field. The great Navalar himself started a press and published his own books but this was done from Madras. With the passage of time acute competition set in this field. The private sector unfettered by rules and responsibilities and managed by single capitalist individuals was at an advantage, as against the Sabha in recent times. The Government also has entered the field of publication of text books are monopolised by Government. The sacred responsibility of setting the standards and the production of books correctly interpreting the Saiva scriptures devolves on the Sabha and justifies the support of all true lovers of the faith. Considerable initiative tact and managerial abilities are required for this purpose and the Sabha has in its fold many educationists who could serve it ably in this field.

To summarise, the Sabha was organised at a time when the Saiva religion and cultural traditions were dying off and the great Navalar, who started the great struggle against odds single handed, had been cut off in his prime. Changing the faith and adopting Western

cultural patterns were the roads to prosperity and status in that age. Followers were few for the maintenance of our great Saiva traditions and their efforts were often ridiculed as impractical and not to the best interests of the community. Saiva sadhanas were at a discount. The fight was started against terrible odds and these fighters should be given credit for their courage and persistence. Much water has flown under the bridge since then. The Missionary Gods have been dethroned and kept in their proper places. The rights of the Saivites to educate their children in the Saiva way of life and in their own mother tongue, in which they have their sacred literature, has been accepted. Political independence had been followed by the re-establishment of these fundamental rights but the dangers are still not over and so is the work of this Sabha. New dangers and subtle cultural and religious onslaughts in new forms are in the offing. New patterns of thought and life have to be set up for our community and the Sabha cannot relax in its work to guide our community and safeguard these hallowed ideologies and traditions which have

வாழ்வுக்கு வழி காட்டும் பெரிய கருத்துகளை மன்னன் கோயிலுக்கு அருகே செங்கு குறைவிடா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோடு நிறுவும் வள்ளி மலை மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலக பெருகாம்.

Printed and published by the Proprietors, the Saiva Paripalana Sabha, Jaffna, at their Saiva Prakasa Press 450 K. K. S. Road Vannarponnai, Jaffna on Friday May 2, 1975.

EDITOR-IN-CHIEF R. N. SIVAPIRAKASAM

PARTITION NOTICE

IN THE DISTRICT COURT OF POINT PEDRO

No. 12570

Sithamparapillai Palar of Karanavai South

Vs. Plaintiff

1. Elaiyathamby Sina-durai of Karanavai South and 5 others Defendants

It is hereby notified that action No. 12570 has been instituted in the District Court of Point Pedro under the Partition Act No. 16 of 1951 for the partition and / or sale of this land called Thehilantottam Naduvitpulam Chempadu Odai in extent 124 iachams v. c. and 5 10/32 kulies. Of this lot No. 12 of Plan No. 1281 dated 3-6-53 and prepared by Mr. V. Seevaratnam Licensed Surveyor and filed of record in Case No. 4248 of the District Court of Point Pedro contain an extent of 30 iams, v. c and 12 kulies situated at Karanavai, Veerapathirayan curichchy, in Udapiddy Parish, Vadamardchy division, in the District of Jaffna, Northern Province.

The defendants in the abovenamed partition action were summoned to appear in the District Court of Point Pedro on 26.6-74.

By order of Court

M. Nadarajah Registrar.

Drawn by K S Mattucumaraswamy Attorney-at-Law for Plaintiff

1, 2-5

stood the test of ages. The Sabha has to adapt itself to the new phases in the struggle. It has many allies in the form of various types of associations that work in the field as mentioned above. As the oldest among them and as the pioneers in this field with a wealth of experience, it becomes the responsibility of the Sabha to give the lead, guide and co-ordinate these activities and make the work effective. Workers and funds are needed and every lover of the community and the Saiva religion should support this great cause, each in his own way. The Sabha looks forward to the future with courage and confidence. May the Almighty Ishwara bless the work of this Sabha and endow it with diligent workers and adequate funds.





திருச்சிற்றம்பலம்

வாழ்க அத்தனை வானவரானினம் வீழ்க தன்புலம் வேந்தனுமோங்குக் ஆழ்க தீபநெல் லாமர மூமே மூழ்க வையமுந் துயர் தீர்கவே திருச்சிற்றம்பலம்

# இந்துசாதனம்

இராசுதனம் சித்திரை மீ ௧௨-௨ வெள்ளி

## புண்ணியப் பொன்னுள்

என்ன புண்ணியஞ் செய்தனை ஈழமே என்று இறம்புதெய்துகின்றோம் இன்று. இந்நாள் ஓர் நன்னுள்; முன்னாளிலே முதலாசையர் இட்ட முதல் இன்று வட்டிக்கு மேல் வட்டியாக வளம் பெற வளர்ந்து மேன்மை கொள் சைவநீதி உலகெனாம் விளங்க வைக்கும் சைவப் பெருந் தொண்டாகப் பொலிந்த பரவி யிருப்பதைக் காட்டும் பொன்னுள்.

'சைவ சமயமே சமயம் சமயாதிதப் பழம்பொருளைக் கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும்' என்ற அருங்கருத்துக்கொண்ட சைவபரிபாலனசபை நிறுவப் பெற்ற நினைவுக்குரிய காலம் சித்திரைத் திங்கள் 19-ஆம் நாள் 2-5-75 வெள்ளிக்கிழமையாகும். எண்பத்தேழாண்டுகளுக்கு முன்பு சைவப்பண்பிற்றிகழ்ந்த பத்தசீலர்கள், மதமும் மொழியும் ஒங்க வேண்டுமென்று நிதமும் நெஞ்சுருக நினைத்து நெறி நின்ற பணி நிகழ்த்திய நாவலர் பெருமானின் இலட்சியத்தில் எழுப்பிய இயக்கமாக உதயமானது சைவபரிபாலன சபை; ஒரு நூற்றாண்டு என்னும் பெருமைக்குரிய காலக் கல் அடையாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இச்சீரிய சபை செயற்கரிய கருமம் நனிபுரிந்து, சைவத்தையும் தமிழையும் காக்கும் புண்ணியக் கடமைகளைத் தொடர்ந்தாற்றி வருகின்றமை இந்நாட்டின் வரலாற்றில் எந்நாளும் இவ்வுக்கும் குறிப்பாயமையும் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர்.

சைவத்திரு நெறி தனிப் பெருமை வாய்ந்தது. பொழுதை அவமாகப் போக்காது தவ நெறியிற் கழிக்கும் வழிவகையை அமைத்துச் சமயிகளை நிதி முறையாக வாழ்க்காட்டுவது சைவமார்ச்சம். இந்நகர ஒழுக்க நெறியை எவ்வாறு முதல் நூல்களும் சார்பு நூல்களும் எடுத்தாரைக்கின்றனவோ அவ்வுரைகளை எண்ணும் சமயாசாரியர்களும் சந்தானசாரியர்களும் கணித்த வாழ்ந்த காட்டினர்களோ, அந்நிலையை எம்முறையிலே நாவலர் நற்றகையார் தொகுத்துப் பாடநூலாக வகுத்தார்களோ அப்பெற்றியிலே எப்பொழுதும் இயங்கிவருகின்ற தெங்கள் சபையென்றால் இந்நாளை ஒரு புண்ணியப் பொன்னுளாக இன்று நாம் நினைவு கூருவது மிக மிகப் பொருத்தமாகும்.

புண்ணியநாச்சியார் என்ற சிவதொண்டித் திருமதி அமைத்த தரும் முதலாகப் பல மட தருமங்களைக் கையேற்றுக் காக்கும் கடமைகளைக் கண்ணும் கருத்துமாக ஆற்றி வரும் சைவபரிபாலன சபை, சைவ வெளியீடுகளாக 'இந்துசாதனம்' ஆங்கிலத்திலும் தமிழிலும் இயக்கி வரும் சபை, சைவ சித்தாந்த நூல்களை ஆங்கிலத்தில் அருமைமாக ஆக்கிப் பிரசுரித்த சபை; சைவ சமய அறிவுத் 'தீர்த்தக்காக ஆண்டுதோறும் தேர்வு நிகழ்த்திக் கலாசாலை மாணுக்கர்களை உரிய முறையிலே சமயம் கற்க வைக்கும் சபை - வேதாகம சித்தாந்த நூல்களின் சாரமாகிய புராணங்களைப் படனஞ் செய்து சிவத் தொண்டில் நிற்கும் சபை என்றினைன பணி நனி புரியும் சபையும் சபையை இயக்குவதற்கும் தொண்டர்களும் - சாசனங்களும் நீதி வாழ்க என்று நித்தியமனந்தப் பரம் பொருளை நினைந்து வணங்குகின்றோம்.

கார்த்திகை நட்சத்திர மடாலய தருமம் அப்பர் பெருமான் குருபூசை (1ம் பக்கத்து - வளர்ச்சி)

டன் வந்து பங்குபற்றி இத்தொண்டுப்பணியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

"நூலம் நின் புகழே ஆகவேண்டும்"

சைவ பரிபாலன சபை கவ. இரகுநாத முதலியார் யாழ்ப்பாணம், 8-5-75 காரியதலி

சைவ பரிபாலனம் - 1

ஒவ்வொரு சைவரும் வீட்டில் ஒவ்வொரு பசுவை ஒம்புக.

"வாழ்க ஆனிணம்"

- திருஞானசம்பந்தர்



நாவலர் பிள்ளைத்தமிழ்

(2 ஆம் பக்கத்து வளர்ச்சி)

செல்நெறி வகுத்தநம் நேருள வழிகாட்டு சிற்றினம் பால்கடமிற நெருவிதி வருகுநர் செல்லுநர்க் கெதிரெதீர் சென்றுதடை புரிதரிதமும் பங்குமுவி னியல்திறற் கரதாள மேளமிகை பரவசா வேகநிலையிற் பல்நகுமி விழிசொருகு பாவனா விந்தையும் பசந்தமிழ்க் குதலையுறல் பிக்குசெவ் வாயிதழ்ப் பேரினைச் சுருள் தழுவும் பெரியநா யன வித்தகப்

பிரமாத தலையசைவு மொருவாது பிஞ்சுளக்

கிருகிணப் புந்தவிதிச் சில்குழற் பேதையர் சிரிசிரித் துருளவுருள் சிறுதே ருருட்டிருளே செந்தமிழ் வளங்குவல வந்தரு ளிளங்குழவி சிறுதே ருருட்டிருளே.

திருநெறிய தெய்வீக மகாநாடு

நல்லித் திருஞான சம்பந்தர் ஆதின மூன்றாவது தெய்வீக மகாநாடு சித்திரைத் திங்கள் 1-ஆம் நாள் ஆரம்பமாகி ஒரு வாரம் தொடர்ந்து ஆதினக் குருமகா சந்திதானம் ஸ்ரீலக்ஷ்மி சுவாமிகளே தேசிகஞான சம்பந்தப் பரமசாரிய சுவாமிகள் பெருந் தலைமையில் கிப்ப பொலிவாக நிகழ்த்தது.

தெய்வீக நிகழ்ச்சிகளை 1-ஆம் நாள் இந்நகர் கல்வாரி அதிபர் திரு இ. சபாலிங்கம் அவர்களும் 2-ம் நாள் 'கலாரகிணணி' செல்வநாயகம் அவர்களும் 3-ம் நாள் மட்டுநகர் திரு. என். ரி. ஆரண் அவர்களும் மங்கள விளக்கேற்றி உரை நிகழ்த்தித் தொடக்கி வைத்தனர்.

வித்துவான் ஆறுமுகம் ஆசிரியர் பாடுபாடுபாடு சிவத்தமிழ் விருந்தினர் சித்தாந்தவித்தகர் இராசநாயகம் செந்தமிழ்ச் செல்வி புஷ்பா' செல்வநாயகம் சிவத்தமிழ்ச் செல்வி தங்கமமா அப்பாக்கட்டி பண்டிதை கங்கைசுவாமி கந்தை அவர்கள் சொற்பொழிவுகளும் சைவபரிபாலன சபைத் தலைவர் த. சோமசுந்தரம் அவர்களின் ஆசிரியரையும் வேறுபல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சீகாழியில் திருஞானசம்பந்தர் விழா

திருத்தருமை ஆதினத்தின் அருளாட்சியில் சீகாழியிலுள்ள ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ திருநீல நாயகி சமேத ஸ்ரீ பிரமபுரிசுவர சுவாமி பிரமோற்சவம் சித்திரைத் திங்கள் 3ம் நாள் முதல் 10 நாள் வரை திருமுறை மாநாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. சித்திரை 4 ஆம் நாள் குருவாரத்தன்று 26 - ஆவது குருமகாசந்திதானம் ஸ்ரீலக்ஷ்மி சண்முகதேசிகஞானசம்பந்தப் பரமசாரிய சுவாமிகள் அவர்கள் குருவார மௌன சோம்புடன் காலையில் சீகாழிக்கு எழுந்தருளி 'திருஞான சம்பந்தர் திருபூசைப்பால்' பெருவிழாவை அற்புத விளக்கங்களுடன் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.

தில்லையில் உமாபதிதேவர் பெருவிழா

திரு தருமை ஆதினம் 26 ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீ. ல. ஸ்ரீ. தேசிகஞானசம்பந்தப் பரமசாரிய சுவாமிகள் அவர்கள் தில்லையம்பதியிலுள்ள கொற்றவன் குடி ஸ்ரீ உமாபதி தேவரின் திருமடாலயத்திலும் ஆதினத்தின் ஸ்ரீ ஞானபுரிசுவர சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உமாபதி தேவருக்கு சித்திரைத் திங்கள் 11-ம் நாள் விழாக்கிழமை அன்று காலை சிறப்பாக

கசுக்கொட்டை செடி இலம்

கசுக்கொட்டை மரம் உண்டாக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் மிலக்கைத் சோப் தாபனத்தாரிடம் ஆளுக்கு ஒரு செடி மட்டுப இனமாக பெற்றுக் கொள்ளலாம்.

அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தி வைத்தார்கள்.

திருமுறை மனைப்போட்டி

சாந்தையர் மடம் - ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் சைவசமய அபிவிருத்திக்கழகத்தினரால் நடாத்தப்பெற்ற திருமுறை மனைப்போட்டியில் பின்வருபவர்கள் பரிசில் பெறுவர் இப்பரிசுகள் 5-5-75ல் நடைபெற்றவிடும் திருநாவுக்கரசநாயனார் குருபூசையில் வழங்கப்பெட்டும்.

ஆரம்பபரிசு: 1ம் பரிசு செல்வன், சொ. மால்மருகன் 2ம் பரிசு செல்வி, சொ. சாசனந்தி கீழ்ப்பிரிவு:- 1ம் பரிசு செல்வன் ச. சந்திரசேகரன் 2ம் பரிசு செல்வன் ம. நவரத்தினராசா

வேப்பம் பூவை வீரும்புகள்

வேப்பு பூத்துச் சொரிகிறது. அதை வீணாப்போக விடலாகாது. வேப்பு அன்னை பராசத்தி வடிவானது. அது அருள் வடிவானதால் அதைப் பிரிகிருதி எனவுங்கூறவர். அன்னை பராசத்தியின் வண்ணமான மூலிகை வேப்பு. அதை ஆதி சத்தி மூலிகை என்றும் யாசத்தி வாகடங்கள் குருக்கின்றன, மூலிகை களில் மகாசகதி வாழ்ந்து வேப்பு, "வேப்பு புரதமேறி வித்தகியேவாருமயமா" என்பது பாடல். மக்களின் மனோவிகாரங்களைப் போக்கும் வேப்பங்காற்றின் மகத்துவத்தை நாம் அறிந்தும் அதன் பூவை அலட்சியம் செய்கிறோம். வேப்பம்பூ உடலில் உலகத்தை உண்டாக்கிப் பசியைத் தூண்டும். உடம்பை உறுதியாக்கும். பித்தம் அதிகாத்து குமட்டல், வாந்தி முர்ச்சை, ஏப்பம் வாத்தரோகம் முதலியவற்றிற்கு வேப்பம்பூ முதல் தரமான மருந்தாகும். வேப்பம் பூவை உலர்த்தி ஒரு வருடம் சென்றுபின் உபயோகித்தல் சிறந்த முறையாகும். அதைக் கொண்டு ரசம் துவையல் வடகம் முதலியன செய்கிறார்கள். வேப்பம்பூவை நீலம் ஊறவிட்டுப் பருகுவதால் பித்த நோய்கள் பலத்தும், வருடப்பிறப்பில் முதல் உணவாக வேப்பம் பூவில் ஏதாவது தயாரித்து உண்டால் ஆண்டு முழுமையான நோய்ணுகாமல் வாழலாம் எனப்பெரியவர்கள் கூறுவர். வேப்பமரங்களை வீடுகள் தோறும் உண்டாக்குங்கள்.

சைவ சமய பாடப் பரீட்சை 1975

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையார் ஆண்டுதோறும் நடாத்தும் சைவசமய பாடப் பரீட்சை இவ்வாண்டு 9-11-75 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். விண்ணப்ப முடிபு திகதி 15-9-75.

3 ஆம் வகுப்புத் தொடக்கம் க.பொ.த. உயர் தர வகுப்பு வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இப்பரீட்சைக்குத்தோற்றலாம்.

பாட விதானம் முதலியன பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேவையானோர் பரீட்சைக் காரியதரிசிக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்

சி. சீவரத்தினம் பரீட்சைக் காரியதரிசி